



ශ්‍රී ලංකා අදායම්
දෙපාර්තමේන්තුව
இலங்கை உள்நாட்டு இறைவரி
Sri Lanka Inland Revenue

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கூற்று – தனியார்

வரி மதிப்பீட்டாண்டு:

2025/2026

A. உள்நாடு

☐

B. வெளிநாடு

☐

வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 126 (2) ஆம் பிரிவின் கீழான கூற்று

2026.03.31 அன்று உள்ளவாறு சொத்துக்கள்

பகுதி 01 உள்நாட்டு சொத்துக்களுக்காக * A மற்றும் வெளிநாட்டு சொத்துக்களுக்காக * B

(A) அசையாத சொத்துக்கள்

	சொத்தின் அமைவிடம் / முகவரி	கொள்வனவு செய்யப்பட்ட அளவு	பொறுப்பேற்ற திகதி	பெறுப்பேற்ற செலவினம் (ரூபா.)	2026/03/31 ஆம் திகதியன்று சந்தைப் பெறுமதி (ரூபா)
	1001	1002	1003	1004	
A	.1 வதிவிடம்				
	.2				
	.3				
B	.4				
	.5				

(B) அசையும் சொத்துக்கள்

(i) மோட்டார் வாகனங்கள்

	விபரங்கள்	பதிவு இலக்கம்	பொறுப்பேற்ற திகதி	செலவினம் / சந்தைப்பெறுமதி (ரூபா)
	1005	1006	1007	1008
A	.1			
	.2			
	.3			
B	.4			
	.5			

(ii) 2026.03.31 அன்று காலவைப்பு அடங்கலாக வங்கி மீதிகள்

	வங்கி / நிதி நிறுவனத்தின் பெயர்	கணக்கு இல.	முதலிடப்பட்ட தொகை (ரூபா)	வட்டி (ரூபா)	மீதி (ரூபா)
	1009	1010	1011	1012	1013
A	.1				
	.2				
	.3				
B	.4				
	.5				

(iii) 2026.03.31 அன்று பங்குகள் இருப்புக்கள் / பிணையங்கள்

	கம்பனி/நிறுவனத்தின் பெயர்	பங்குகள், இருப்புக்கள் போன்றவற்றின் எண்ணிக்கை.	கைக்கொள்ளல் திகதி	கைக்கொள்ளல் செலவு/ கொள்வனவு செய்யப்படாவிடின் சந்தைப் பெறுமானம் (ரூபா)	நிகர பங்குலாப வருமானம் (ரூபா)
	1014	1015	1016	1017	1018
A	.1				
	.2				
	.3				
B	.4				
	.5				

(iv) 2026.03.31 அன்று உள்ளவாறு கையிலுள்ள காசு

1019

ரூபா

(v) 2026.03.31 ஆம் திகதி கடனுக்கு வழங்கிய பணம் மற்றும் கிடைக்க வேண்டிய நிதி

		கொடுக்கள் வாங்கள் மேற்கொள்ளப்பட்ட திகதி	கடன் வழங்குநர் அல்லது பெறுநரின் வ.செ.அ /தே.அ.இ.	கடன் காலப் பகுதி	கடன் தொகை
	1020	1021	1022	1023	1024
A	வழங்கப்பட்ட கடன்				
	.1				
	.2				
B	பெற்றுக் கொண்ட கடன்				
	.5				

(Vi) 2026.03.31 ஆம் தகதியன்று தங்கம், வெள்ளி, இரத்தினக்கல், தங்காபரணம் போன்றவற்றின் பெறுமதி

	சொத்தின் வகை	பெறுப்பேற்ற திகதி	பெறுப்பேற்கப்பட்ட செலவினம்	2026.03.31 ஆம் திகதியன்று சந்தைப் பெறுமதி
	1025	1026	1027	1028
.1				
.2				
.3				
.4				
.5				

*A .1. 2026.03.31 ஆம் திகதியன்று தங்களுக்குரிய வதிவிடத்தின் விபரங்களை தெரிவிக்கவும்.

(E) வியாபாரத்தின் ஒரு பகுதியாகவுள்ள சொத்துக்கள்

2026.03.31 ஆம் திகதியன்று வியாபாரத்தின் ஒரு பகுதியாக காணப்படும் மூலதனக் கணக்கு (வைப்பு)
நிலுவையினைக் குறிப்பிடவும்.

	வியாபாரத்தின் பெயர்	நடைமுறைக் கணக்கு நிலுவை (ரூபா.)	மூலதனக் கணக்கு நிலுவை (ரூபா.)
	1029	1030	1031
A	.1		
	.2		
	.3		
B	.4		
	.5		

2026.03.31 ஆம் திகதியன்று பொறுப்புக்கள்

(F) ஒரு வியாபாரத்தின் மூலதனம், நடைமுறை அல்லது கடன் கணக்கில் உள்ள பற்று இருப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளும் உள்நாட்டுப் பொறுப்பாக "அ" மற்றும் வெளிநாட்டுப் பொறுப்பாக "ஆ" குறிக்கும்.

		பொறுப்பின் விபரங்கள்	பொறுப்பிற்கு அமைய பாதுகாப்பு முறை	பொறுப்பு ஆரம்பமாகும் திகதி	மொத்த பொறுப்பு நிதி (ரூபா) (ரூபா.)	மதிப்பீட்டு ஆண்டில் மீளளிப்புக் கொடுப்பனவு (ரூபா)	2026.03.31 ஆம் திகதியன்று நிலுவையாகவுள்ள பொறுப்புக்கள் (ரூபா)
		1032	1033	1034	1035	1036	1037
A	.1						
	.2						
	.3						
B	.4						
	.5						

02 ஆம் பகுதி

(அ) ஆண்டில் பொறுப்பேற்ற அல்லது நன்கொடையாக ஏனைய சொத்துக்கள்							
		சொத்தின் விபரங்கள்	நன்கொடை / பறிமாற்றல் / கொள்வனவு	பெறுப்பேற்கப்பட்ட / திகதி	பொறுப்பேற்ற கப்பட்ட செலவினம் (ரூபா)	2026.03.31 ஆம் திகதியன்று சந்தைப் பெறுமதி (ரூபா)	கொள்வனவுளர் / வழங்குநரின் தே அ.இ . / வ.செ.அ.இ
		1038	1039	1040	1041	1042	1043
A	.1						
	.2						
	.3						
B	.4						
	.5						

(ஆ) ஆண்டுக்குள் பங்குகள் உட்பட சொத்துக்கள் வெளியேற்றம் (விற்பனை / பொறுப்பளிப்பு / நன்கொடை

		வி விபரங்கள்	வெளியேற்றம் திகதி	விற்பனை பெறுமதி (ரூபா.)	பொறுப்பேற்கப்பட்ட திகதி	செலவினம் (ரூபா.)
		1044	1045	1046	1047	1048
A	.1					
	.2					
	.3					
B	.4					
	.5					

எனது அறிவு மற்றும் நம்பிக்கையின் பிரகாரம் உண்மையானவை, சரியானவை மற்றும் முழுமையானவை என்று நான் உறுதியளிக்கிறேன். பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் கூற்றுகளைக் கூறுவது அல்லது தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை நான் அறிவேன்.

வெளிப்படுத்தநரின் முழுப் பெயர்	
தொலைபேசி இலக்கம்	கையட. தொ.
இலத்திரணியல் மின் அஞ்சல்	
ஒப்பம்	OFFICIAL FRANK
திகதி	